

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் கவுரவமிக்க நிதி விருதினை வென்றுள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 8, 2022) –நிதி அறிக்கை அளிப்பதற்கான கனடியன் விருதினை(CAnFR), அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் அரசாங்க நிதி அதிகாரிகளுக்கான சங்கத்திடம் (GFOA) இருந்து, ப்ராம்ப்ட்டன் நகரம், அடுத்தடுத்து தொடர்ச்சியாக 20 ஆவது ஆண்டிலும் பெறுகிறது.

இந்த CAnFR விருதானது, நகரின் 2020 ஆம் வருடத்திய [வருடாந்திர நிதி அறிக்கை](#) -க்காக வழங்கப்படுகிறது; மேலும் இது அரசாங்க கணக்குப் பதிவு செய்தல் மற்றும் அறிக்கை அளிப்பதில் காணப்படும் உயர்ந்த தன்மையை அங்கீகரிக்கிறது மற்றும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் அதன் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க சாதனையை குறிக்கிறது.

கனடாவின் சார்ட்டர்ட் புரொஃபெஷனல் கணக்காளர்கள் (CPA) அமைப்பின் பொதுத்துறை கணக்கு பதிவு செய்தல் வாரியத்தினால்(PSAB) அமைத்துக் கொடுக்கப்பட்ட, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு பதிவு செய்தலுக்கான கோட்பாடுகளின் தேவைப்பாடுகளுக்கும் மேலாக இருந்தமைக்காக, ப்ராம்ப்ட்டன் நகரம் இந்த CAnFR விருதினை வென்றுள்ளது; மேலும் வெளிப்படையான தன்மையை உள்ளூர்வாகக் கொண்டு முழுமையான வெளிப்படுத்தலைக் காட்டிய, அனைத்தையும் அடக்கிய, மற்றும் உயர் தரமான வருடாந்திர அறிக்கையைத் தயாரித்தமையாலும் இது பெறப்பட்டுள்ளது.

இந்த CAnFR விருது வழங்கும் திட்டமானது, கனடாவில் உள்ள நகராட்சி நிர்வாகங்கள் உயர்தரமான நிதி அறிக்கைகளை வெளியிடுவதற்கும் சமபதவிகளில் இருப்பவர்களை அங்கீகரிப்பதற்கும் அவர்களுக்கு இந்த அறிக்கைகளைத் தயாரிப்பதில் தொழில்நுணுக்க வழிகாட்டுதலை வழங்குவதற்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்டது.

இந்த வருடாந்திர நிதி அறிக்கையானது, விருது வழங்கும் திட்டத்தின் உயரிய தரத்தினை நிறைவேற்றுகிறது என, நடுநிலையான கனடா நாட்டு மீள்பார்வைக் குழு உறுப்பினர்களால் சீர்தூக்கிப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது; இதில், ப்ராம்ப்ட்டன் நகரின் நிதிநீதியான நிலையை தெளிவாக தகவல் தெரிவிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட “வெளிப்படையான தன்மையை உள்ளூர்வாக” கொண்டிருப்பதை செயல்படிவில் காட்டுவதுவும் உள்ளடங்கும்; மற்றும் சாத்தியமான பயனர்களும் பயனர் குழுக்களும் அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் தூண்டும்.

அறிஞர் கூற்றுக்கள்

“நிதி அறிக்கை அளிப்பதன் வகையில், மதிப்புமிக்க CAnFR விருதை வெல்வது என்பது, முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிதி நடைமுறைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பை ஆமோதிக்கிறது; மேலும் நாங்கள் தொடர்ந்து முதலீட்டை ஈர்ப்பதில் ப்ராம்ப்ட்டன் - இன் நிலையை வலுவாக்குகிறது. தொடர்ந்து இருபதாவது ஆண்டாக இந்த விருதை இம்மாநகரம் வென்றுள்ளது பெருமிதம் கொள்கிறோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“CAnFR திட்டத்தின் கடுமையான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு, எங்கள் வருடாந்திர நிதி அறிக்கையைத் தயாரிப்பதில் ஒத்துழைப்பு தருகின்ற எங்கள் ஊழியர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. ப்ராம்ப்ட்டன் நகரம் தொடர்ந்து இருபதாவது ஆண்டாக இந்த விருதை வென்றதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்; மேலும் அறிக்கையை தொகுத்து தந்த அனைவரையும் வாழ்த்துகிறோம்.”

- ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் அதன் நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க சாதனையை CAnFR விருது பிரதிபலிக்கிறது. ப்ராம்ப்ட்டன் நன்கு நிர்வகிக்கப்படும் நகரமாகும்; மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் முழு வெளிப்பாடு ஆகிய கோட்பாடுகளுக்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். இந்த விருது எங்கள் ஊழியர்களுக்கும் நிதி அறிக்கையிடலில் நகரத்தின் உயரிய தரத்திற்கும் ஒரு சான்றாகும்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca